



FWC

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும்

Field Work Centre

தவணைப் பரீட்சை, நவம்பர் - 2017

Term Examination, November - 2017

கணக்கீடு

13(2018)

புள்ளித்திட்டம்

பகுதி - 1

- | | | |
|-------|-------|-------|
| 01) 2 | 11) 2 | 21) 5 |
| 02) 5 | 12) 3 | 22) 4 |
| 03) 3 | 13) 1 | 23) 5 |
| 04) 3 | 14) 2 | 24) 1 |
| 05) 5 | 15) 5 | 25) 2 |
| 06) 1 | 16) 3 | 26) 3 |
| 07) 1 | 17) 5 | 27) 3 |
| 08) 4 | 18) 5 | 28) 2 |
| 09) 3 | 19) 1 | 29) 2 |
| 10) 3 | 20) 2 | 30) 5 |

(30x4=120 புள்ளிகள்)

31.

- A - பண அளவீடு / நிதியளவீடு
B - வரலாற்றுக்கிரயம்
C - பொருண்மை / முக்கிய அளவு
D - கொள்கைமாறாமை

(1 x 4 = 4புள்ளிகள்)

32.

1. செலவுத்தாள்
2. விற்பனைத்திரும்பல் / உட்திரும்பல் நாளேடு
3. உட்திரும்பல் கணக்கு
4. கடன்படுநர் / சந்திரிக்கா

(1 x 4 = 4புள்ளிகள்)

33.

- A. சட்டகுழல் B. தொழில்நுட்பகுழல்
D. நுட்பமற்றும் தொழில் சார் குழல்

C. சமூககலாசார குழல்

(1 x 4 = 4புள்ளிகள்)

34. அ) இலாபம் 60000

ஆ) செயற்பாட்டுச்செலவுகள் 20000

(1 x 2 = 2புள்ளிகள்)

35.

- | | | |
|-----------------|--------------|--------------|
| சொத்து | பொறுப்பு | உரிமை |
| 1. மாற்றமில்லை | குறையும் | அதிகரிக்கும் |
| 2. குறையும் | மாற்றமில்லை | குறையும் |
| 3. குறையும் | குறையும் | மாற்றமில்லை |
| 4. அதிகரிக்கும் | அதிகரிக்கும் | மாற்றமில்லை |

(1 x 4 = 4புள்ளிகள்)

36.

- A - ஆம்
B - ஆம்
C - ஆம்
D - இல்லை

(1 x 4 = 4புள்ளிகள்)

37.

- A - செலவீனம்
B - உரிமை
C - சொத்து
D - வருமானம்

(1 x 4 = 4புள்ளிகள்)

38.

- A -காலந்தவறாமை
B -பொருத்தமான தன்மை
C -ஒப்பிடக்கூடிய தன்மை
D -உண்மைப் பிரிதிநிதித்துவம்

(1 x 4 = 4புள்ளிகள்)

39. A. உரிமை B. பொறுப்பு C. செலவீனம் D. பொறுப்பு (1 x 4 = 4புள்ளிகள்)

40. அ) ரூ 60000
ஆ) ரூ 70000

(2 x 2 = 4புள்ளிகள்)

41. 1. A 2. A, B, D 3. C (1+2+1 = 4புள்ளிகள்)

42. 1. அதிகரிக்கும் 2. குறையும் 3. குறையும் 4. குறையும் (1 x 4 = 4புள்ளிகள்)

43. சரி பிழை

- A - $\sqrt{\quad}$
B - $\sqrt{\quad}$
C - $\sqrt{\quad}$
D - $\sqrt{\quad}$

(1 x 4 = 4புள்ளிகள்)

44. அ) 5000 மேலதிகம்
ஆ) 36000

(2 x 2 = 4புள்ளிகள்)

45. 1. 1,200,000 2. 240,000 3. 540,000 4. 240,000 (1 x 4 = 4புள்ளிகள்)

46. ரூ 1006000 (4 புள்ளிகள்)

47. பங்கு வழங்கல் கணக்கு வரவு 400,000
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனக்கணக்கு செலவு 400,000 (2 x 2 = 4புள்ளிகள்)

48. சீராகும் நிகழ்வுகள் சீராக்காத நிகழ்வுகள்

1. $\sqrt{\quad}$
2. $\sqrt{\quad}$
3. $\sqrt{\quad}$
4. $\sqrt{\quad}$

(1 x 4 = 4புள்ளிகள்)

49. 1. ஏற்படாது 2. ஏற்படும் 3. ஏற்படாது 4. ஏற்படாது (1 x 4 = 4புள்ளிகள்)

50. உரிமை வழங்கல்
உபகார வழங்கல்

(2 x 2 = 4புள்ளிகள்)

80 புள்ளிகள்

மொத்தம் 200 புள்ளிகள்

கவனிக்குக:- இலக்கத்தொகைக்கு பின்னால் உள்ள புள்ளிகள் சரியான விடைக்கு
இலக்கத்தொகைக்கு முன்னால் உள்ள புள்ளிகள் கணித்த தொகைக்கு.

பகுதி - II

01. வரையறுத்த அனித்தா பொதுக்கம்பனியின் 31.03.2017 இல் முடிவுற்ற வருட இலாப நட்டம்
மற்றும் ஏனைய மொத்த முற்றடக்கிய வருமானக்கூற்று. (000ல்) (1)

விற்பனை (4600 – 600)			4000	(1)
(-) விற்பனைக் கிரயம்		(3)	(2200)	
மொத்த இலாபம்		(1)	1800	
ஏனைய வருமானம்			-	
விநியோக கிரயம்		275	(4)	
நிர்வாக கிரயம்		716	(4)	
ஏனைய செலவு		9	(1)	
நிதிக் கிரயம்		(100)	(1)	(900)
வரிக்கு முன் இலாபம்	01		900	
(-) வருமானவரி			(1)	(300)
ஆண்டுக்கான இலாபம்			600	
ஏனைய முற்றடக்க வருமானம்				
கட்டிட மீள்மதிப்பீட்டு மிகை			500	(1)
ஆண்டுக்கான மொத்த முற்றடக்கிய வருமானம்			(1)	1100

குறிப்பு 01 :- வரிக்குமுன் இலாபம் (பின்வரும் செலவுகள் உட்பட)

ஆதனம் பொறி உபகரணத்தேய்வு	300
விற்பனை உத்தரவாதச் செலவு	40
குத்தகை வட்டி	9
EPF செலவீனம்	12

(4 விடயம் - 2 புள்ளிகள்)
(21 புள்ளிகள்)

செய்கைகள்

விநியோக கிரயம்		நிலைய நிர்வாக கிரயம்	
அறவிடமுடியாக்கடன்	4 (1)	EPF செலவீனம்	13 (1)
ஐயக்கடன்	3 (1)	ETF செலவீனம்	4 (1)
விற்பனை உத்தரவாத செலவு	40 (1)	சம்பளம்	100
பிறவிற்பனை செலவுகள்	128	பிற நிர்வாக செலவு	400
மோட்டார் வான் தேய்வு	100 (1)	கட்டிட தேய்வு	100 (1)
	275	இயந்திர தேய்வு	100 (1)
			716

ஏனைய செலவு		நிதிக்கிரயம்	
மீள்மதிப்பீட்டு நட்டம்	(100) (1)	குத்தகை வட்டி	9 (1)
ஐயக்கடன்	(100)		9

உரிமையாண்மை மாற்றல் கூற்று

(000ல்)

விபரம்	கூறப்பட்ட சா.ப.மூலதனம்	மீள்மதிப்பு ஒதுக்கம்	நிறுத்தி வைத்த வருவாய்	மொத்தம்
ஆரம்ப மீதி	4000	-	(1) 100	4100
மொத்த முற்றும் அடக்கிய வருமானம்		500 (1)	600	1100
ஒதுக்கம் மூலதனமாக்கல்	200		(200)	-
பங்குலாபம்			(1) (100)	(100)
	4200	500	400	5100

(3 புள்ளிகள்)

வரையறுக்கப்பட்ட அனித்தா பொதுக்கம்பனியின்

31.03.2017 இல் உள்ளவாறான நிதி நலைமைக் கூற்று

(1)

(000ல்)

நடைமுறை அல்லாத சொத்துக்கள் ஆதனம் பொறி மற்றும் உபகரணம் நடைமுறை சொத்து சரக்கிருப்பு ஏனைய நடைமுறைச் சொத்துக்கள் காசம் காசுக்கு சமமானவையும்	02		(1) 4600
	03	500 152 326	(1) (2) 978
			5578
உரிமையாண்மை கூறப்பட்ட சா.பங்கு மூலதனம் மீள் மதிப்பீட்டு ஒதுக்கம் நிறுத்தி வைத்த வருவாய் நடைமுறைப் பொறுப்புக்கள் வியாபார சென்மதியாளர் வருமான வரி - சென்மதி விற்பனை உத்தரவாத ஏற்பாடு குத்தகை கடன் கொடுநர் சென்மதி பெறுமதி சேர்வரி EPF சென்மதி (3+2) ETF சென்மதி		(1) 500 (1) 400	4200 900
			5100
		127 100 40 155 50 5 1	(1) (1) (2) (1) (1) 478
			5578

குறிப்பு - 02 ஆதனம் பொறி உபகரண அசைவுக் கூற்று

(000ல்)

விபரம்	கட்டிடம்	இயந்திரம்	மோட்டான் வான்	மொத்தம்
கிரயம்				
ஆரம்ப மீதி	3000	800	1200	5000
மீள் மதிப்பீடு	600 (1)		-	600
அகற்றல் தேய்வு	(400) (1)	-	-	(400)
இறுதி மீதி	3200		1200	5200
திரண்ட தேய்மான ஏற்பாடு				
ஆரம்ப மீதி	300	200	200	700
ஆண்டுக்கான தேய்வு	100 (1)	100	100	300
அகற்றல் தேய்வு	(400)	-	-	(400)
இறுதி மீதி	0	300	300	600
முன் கொண்டு செல்லும் மீதி	3200	500	900	4600

(16 புள்ளிகள்)

(மொத்தம் 40 புள்ளிகள்)

விற்பனைக் கிரயம்

ஆரம்ப இருப்பு	300
கொள்வனவு	2760
	3060
(-) பெறுமதி நேர்வரி	(360)
	2700
(-) இறுதி இருப்பு	(500)
விற்பனைக்கிரயம்	2200

குறிப்பு - 03 ஏனைய நடைமுறைச் சொத்துக்கள்

வியாபார வருமதியாளர் 164 - 4	160
(-) ஐயக்கடன் ஏற்பாடு	(8)
	152

02. சாந்தன், யசோ, குகன் பங்குடமையின் 31.03.2017 இல் முடிவுற்ற ஆண்டுக்கான வருமானக்கூற்று

விபரம்		தொகை	
விற்பனை ஆரம்பச் சரக்கிருப்பு கொள்வனவு (-) இறுதிச் சரக்கிருப்பு விற்பனைக் கிரயம் மொத்த இலாபம் செயற்பாட்டுச் செலவுகள் யசோ கடன் வட்டி ஆதனம் பொறி தேய்வு ஐயக்கடன் தேறிய இலாபம்		40	2100
		1510	
		1550	
		(50)	(1)
			(1500) (2)
			600
சம்பளம் மூலதன வட்டி இலாபம்	சாந்தன் யசோ குகன்	60 60 60	(1) (180)
	சாந்தன் யசோ குகன்	50 30 20	(1) (100)
	சாந்தன் யசோ குகன்		(16)
		(1) { 6.4 6.4 3.2	(16)

(12 புள்ளிகள்)

பங்காளர் மூலதனக்கணக்கு

(000ல்)

விபரம்	சாந்தன்	யசோ	சுகன்	விபரம்	சாந்தன்	யசோ	சுகன்
நன்மதிப்பு	20	20	10 (1)	மீ / வ	490	300	-----
மீ / செ	500	300	200	வங்கி			210 (1)
				நன்மதிப்பு	30	20 (1)	-----
	520	320	210		520	320	210
				மீ / வ	500	300	200

(3 புள்ளிகள்)

பங்காளர் நடைமுறைக்கணக்கு

(000ல்)

விபரம்	சாந்தன்	யசோ	சுகன்	விபரம்	சாந்தன்	யசோ	சுகன்
மூலதனவட்டி	20	(1) 40		மீ / வ	46	34	-----
சம்பளம்		4	(1) 10	கடன்வட்டி		6	(1) 20
கடன் வட்டி				மூலதனவட்டி	50	30	60 (1)
ஆயுள்காப்புறுதி				சம்பளம்	(1) 60	60	3. 2
மீ / செ				இலாபம்	6. 4	6. 4	
	142. 4	92. 4	73. 2				
				மீ / வ	162. 4	136. 4	83. 2
	162. 4	136. 4	83. 2		142. 4	92. 4	73. 2

(05 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

ஆ)

- (1) தொடர்ந்து இயங்கும் தன்மை (1)
- (2)
 - A - நிதிக்கூற்றின் நோக்கம் (3)
 - B - நிதிக்கூற்றின் தர ரீதியான பண்புகள்
 - C - நிதிக்கூற்றின் மூலங்கள்
 - D - நிதிக்கூற்றின் மூலங்களை அளத்தல். (2)
 - E - நிதிக்கூற்றின் மூலங்களுக்கான வரைவிலக்கணமும், இனங்காணுதலும்.
- (3)
 - A - உண்மையான பிரதிநிதித்துவம்
 - B - பொருத்தப்பாடு (2)
- (4)
 - A - ஒப்பீட்டுத் தன்மை
 - B - மெய்மையாக்கும் தன்மை
 - C - காலந்தவறாமை
 - D - விளக்கிக் கொள்ளும் தன்மை
- (5)
 - A - வரலாற்றுக்கிரயம்
 - B - நடைமுறைக்கிரயம்
 - C - நிகர தேறத்தக்க பெறுமதி (2)
 - D - இற்றைப் பெறுமதி

- (6) பொருத்தப்பாடு (2)

(12 புள்ளிகள்)

ஆ) (2)

- A - LKAS - 01 (1)
 B - LKAS - 02 (1)
 C - LKAS - 07 (1)
 D - KKAS - 08 (1)
 E - LKAS - 10 (1)
 F - LKAS - 16 (1)
 G - LKAS - 17 (1)
 H - LKAS - 37 (1)

(8 புள்ளிகள்)
 (மொத்தம் 20 புள்ளிகள்)

03.

(000ல்)

மீதிகள் கொடு	சொத்துக்கள்				பொறுப்புக்கள்		உரிமை	
	ஆதம்பொறி மற்றும் உபகரணம்	இருப் புக்கள்	வியாபார வருமதிகள்	காசுக் காசுக்கு சமமானவை யும்	வங்கிக் கடன்	வியாபாரக் கொடுக்குமதி	மூலதனம்	நிறுத்தி வைத்த வருவாய்
மீதி 01.01.2017	2000	1300	500	200	1000	800	1000	1200
1)	1000				1000			
2)		250				250		
3)				600			600	
4)				- 400				- 400
5)		-1000	+ 1800					+ 800
6)			- 500			- 500		
7)	-50							- 50
8)			- 150					- 150
9)			- 180		- 150			- 30
10)		200	- 250					-50
	2950	750	1400	220	1850	550	1600	1320

2x10=20 புள்ளிகள்

31. 01.2017 இல் முடிவடையும் மாத வருமானக்கூற்று (ரூ000ல்)

விற்பனை (1800 -250)		1550 ½
(-) விற்பனைக்கிரயம்		(800) ½
மொத்த இலாபம்		750
(-) செயற்பாட்டு செலவுகள்	400 ½	
ஆதனம் பொறி தேய்வு	50 ½	
அறவிட முடியாக் கடன்	150 ½	
வங்கி கடன் வட்டி	30 ½	(630)
தேறிய இலாபம்.		120

(½ x 6 = 3 புள்ளிகள்)

31. 01. 2017 இல் உள்ளவாறான நிதிநிலைமைக்கூற்று

(000ல்)

விபரம்	தொகை	
நடைமுறை அல்லாத சொத்துக்கள் ஆதனம் பொறி மற்றும் உபகரணம்		2950 (1)
நடைமுறைச் சொத்துக்கள் வியாபார இருப்புக்கள் வியாபார வருமதிகள் காகம் காகக்கு சமமானவை.	750 (1) 1400 (1) 220 (1)	2370
		5320
உரிமையாண்மை மூலதனம் நிறுத்தி வைத்த வருவாய்	1600 1320	2950 (1)
நடைமுறை அல்லாத பொறுப்புக்கள் வங்கிக் கடன்		1850 (1)
நடைமுறைப் பொறுப்புக்கள் வியாபாரக் கொடுக்குமதி		550 (1)
		5320

(7 புள்ளிகள்)

(மொத்தம் 30 புள்ளிகள்)

04.

பொது நாட்குறிப்பேடு

விபரம்	வரவு	செலவு
(அ) காகக்கணக்கு / வங்கிக்கணக்கு வங்கிக்கடன் கணக்கு மூலதனக் கணக்கு (ரூ250,000 காகம் ரூ 600,000 வங்கிக்கடனும் மூலதனமாக ஈடுபடுத்தப்பட்டது)	850,000	600,000 250,000
(ஆ) பல் உபகரணக்கணக்கு வங்கிக்கணக்கு (ரூ800,000 பெறுமதியான பல் உபகரணம் காசோலை மூலம் வாங்கப்பட்டது)	800,000	800,000
(இ) வங்கிக் கணக்கு / காகக்கணக்கு வருமதி காப்புறுதிக் கம்பனிக் கணக்கு. சேவை வருமானக்கணக்கு (ரூ60000 சேவை வருமானம் உழைக்கப்பட்டது.)	35,000 25,000	60,000
(ஈ) கொள்வனவுக் கணக்கு (பல்வைத்தியப் பொருள்) காகக்கணக்கு (ரூ16000 பல் வைத்தியப் பொருள் கொள்வனவு செய்யப்பட்டது)	16,000	16,000
பல்வைத்தியப் பொருள் இருப்பு வருமானக் கூற்று (ரூ16000 பல் வைத்தியப் பொருள் இருப்பிற்கான கணக்குப் பதிவு)	4000	4000
(உ) உதவியாளர் சம்பளக்கணக்கு காக / வங்கிக்கணக்கு (உதவியாளர் சம்பளம் 10,000 செலுத்தப்பட்டது.)	10000	10,000

(12 புள்ளிகள்)

(2) சீராக்கிய காசப்புத்தகம் (வங்கி)

மீ / வ	59000	①	கடன்வட்டி	5000	①
காப்புறுதி	25000	①	வங்கிக்கட்டணம்	1000	
	<u>84000</u>		மீ / செ	78000	①
மீ / வ	78000			<u>84000</u>	

2017 ஜனவரி மாத வங்கிக் கணக்கினைக்கூற்று

சீராக்கிய காசுக்கணக்கின் மீதி	① 78000
(+) சமர்ப்பிக்கப்படாத காசோலை	16000
வங்கிக்கூற்றில் காணப்படும் மீதி	① 94000

(8 புள்ளிகள்)

ஆ) பொது நாட்குறிப்பேடு

விபரம்	வரவு	செலவு
(1) இயந்திர பகுதிமாற்றல் கணக்கு இயந்திரக்கணக்கு ② (பரிமாற்றம் செய்யப்பட்ட இயந்திரத்தின் கிரயத்தை பகுதி மாற்றல் கணக்குக்கு மாற்றல்)	130,000	130,000
(2) இயந்திர பெறுமான தேய்வு ஏற்பாடு ③ இயந்திர பகுதி மாற்றல் கணக்கு (பரிமாற்றம் செய்யப்பட்ட இயந்திரத்தின் திரண்ட தேய்மான ஏற்பாடு பகுதி மாற்றல் கணக்கிற்கு மாற்றப்பட்டது.)	32,500	32500
(3) இயந்திரக் கணக்கு இயந்திர பகுதிமாற்றல் கணக்கு காசு / வங்கி ③ (பழைய இயங்கும், காசு என்பன வழங்கு புதிய இயந்திரம் வாங்கப்பட்டது.)	120,000	100,000 20,000
(4) இயந்திரப் பகுதி மாற்றல் ② இலாப நட்டக்கணக்கு / வருமானக்கூற்று (இயந்திர பகுதி மாற்றல் இலாபம் 2500க்கான கணக்கு பதிவு இயந்திர பகுதி மாற்றல்)	2500	2500

(10 புள்ளிகள்)

இயந்திரப் பகுதிமாற்றல் கணக்கு.

இயந்திரம்	130000	இயந்திரம்	100,000
இலாபம்(இ/ந)	2500	தி.பெ.ஏற்பாடு	32,500
	<u>132,500</u>		<u>132,500</u>

(மொத்தம் 30 புள்ளிகள்)

05. 1. காசுப் பெறுவனவு நாளேடு

(000ல்)

திகதி	ப.சீ இல	விபரம்	கொடுத்த கழிவு	பெறுமதி	பகுப்பாய்வு			
					காசு விற்பனை	கடன்படுநர் சேகரிப்பு	ஏனைய வருமானம்	ஏனைய கொடுப்பனவு
01.04.2017		மூலதனம்		800				
08.04.2017		விற்பனை		6300	6300 (1)			
10.04.2017		சுமதி	1500 (1)	10,000		10,000 (1)		
15.04.2017		விமலா		6700		6700 (1)		
20.04.2017		வாடகை வருமானம்		3000			3000 (1)	
			1500	26,800	6300	16,700	3000	800

(5 புள்ளிகள்)

2. காசுக் கொடுப்பனவு நாளேடு

திகதி	கை இல	விபரம்	பெற்ற கழிவு	பெறுமதி	பகுப்பாய்வு		
					காசு கொள்வனவு	கடன்கொடுநர் கொடுப்பனவு	செலவுகள்
03.04.2017		மூலப்பொருள்		2200	2200 (1)		
06.04.2017		கொள்வனவு	400 (1)	4800		4800 (1)	
11.04.2017		இந்திரன்		800			800 (1)
16.04.2017		இயந்திர		6700			1700 (1)
20.04.2017		உ/தி		1500			1500 (1)
25.04.2017		மேற்பார்வை		300			300 (1)
		நிர்வாக செலவுகள் விநியோக செலவு					
			400	11,300	2200	4800	4300

(7 புள்ளிகள்)

3. மூலப்பொருள் கொள்வனவு கணக்கு

(000ல்)

காசு	2200 (1)	உ/தி க/கு மாற்றம்	22,200
கடன் கொடுப்பனவு	20,000 (1)		----
	<u>22,200</u>		<u>22,200</u>

(2 புள்ளிகள்)

4. விற்பனைக் கணக்கு.

(000ல்)

வியாபாரக்கு	35,300	காசு	6300 (1)
	-----	கடன்படுநர்	29,000 (1)
	<u>35,300</u>		<u>35,300</u>

(2 புள்ளிகள்)

5. 2017 ஏப்ரல் மாத உற்பத்திக் கணக்கு.

(000ல்)

மூலப்பொருள் கொள்வனவு		22000 (1)
(-) மூலப்பொருள் இருப்பு		(1300) (1)
பயன்படுத்திய மூலப்பொருள் கிரயம்		20,900
இயந்திர இயக்குநர் கூலி		800 (1)
மூலக்கிரயம்		21,700
உற்பத்தி மேந்தவைக் கிரயம்		
உற்பத்தி மேற்பார்வையாளர் சம்பளம்	1700 (1)	
இயந்திர சாதனம் தேய்வு	800 (1)	2500
		24,200
(-) குறை வேலை		(200) (1)
உற்பத்திக் கிரயம்.		24000

(6 புள்ளிகள்)

06. 2017 ஏப்ரல் மாத வருமானக் கூற்று

(000ல்)

விற்பனை		35,300 (1)
உற்பத்திக் கிரயம்	24000 (1)	
(-) முடிவுப் பொருள் இருப்பு	(4500) (1)	
விற்பனைக் கிரயம்		(19,500)
மொத்த இலாபம் மீ/வ		15,800
வாடகை வருமானம்		3000 (1)
பெற்றுகழிவு		400 (1)
		19,200
(-) அலுவலக நிர்வாக செலவுகள்	1500 (1)	
கொடுத்த கழிவு	1500 (1)	
விநியோக செலவுகள்	300 (1)	(3300)
தேறிய இலாபம்		15,900

(8 புள்ளிகள்)

மொத்தம் 30 புள்ளிகள்

06. அ) (1) சரணியா எடுத்துக் கொண்ட பொருட்களை கணிப்பதற்கான கூற்று (000ல்)

விற்பனைக் கிரயம்	1548 (1)
(+) இறுதி இருப்பு	410 (1)
விற்பனைக்கு தயாரான சரக்கு	1958
(-) கொள்வனவு	(2010) (1)
சரணியாவால் பற்றிய சரக்கு	(52)

(3 புள்ளிகள்)

வருமானக் கூற்று

விற்பனை (2140 + 440)
கொள்வனவு (120 + 1890)
(-) சரணியா பற்று
விற்பனைக்கு தயாரான சரக்கு
(-) இறுதி இருப்பு
விற்பனைக் கிரயம்
மொத்த இலாபம்
பெற்ற கழிவு

செலவுகள்
உபகரண பெறுமானத் தேய்வு
சம்பளம்
வாடகை
ஏனைய செற்பாட்டுச் செலவுகள்
தேறிய இலாபம்

2010 (52)	2580 (2)
1958	
(410) (1)	(1548)
	1032
	110 (1)
	1142
130 (1)	
115 (1)	
60 (1)	
180 (1)	(485)
	657

(10 புள்ளிகள்)

கடன் படுநர் கணக்கு

வழங்குநர் கணக்கு.

விற்பனை 2140,000	காசு 1660,000
	மீ/வ 480,000
2140,000	2140,000
மீ/வ 480,000	

காசு 1660,000	கொ/வு 1890,000
பெற்றகழிவு 110,000	
மீ/வ 640,000	
1890,000	1890,000

31.12.20116 இல் உள்ளவாறான நிதிநிலைமைக்கூற்று (000ல்)

நடைமுறை அல்லாத சொத்து

உபகரணம்
(-) திரண்ட பெறுமான தேய்வு ஏற்பாடு

நடைமுறைச் சொத்து

இறுதிச் சரக்கிருப்பு
வியாபார வருமதிகள்
வங்கி மீதி

650	520
(130) (1)	
410 (1)	
480 (1)	
268 (1)	1158

1678

உரிமையாண்மை

மூலதனம்
(-) தேறிய இலாபம்

பற்று (72 + 52)
சென்மதிகள்
அட்டுறு வாடகை

500	1033 (1)
657	640 (1)
1157	5 (1)
(124) (1)	1678

(7 புள்ளிகள்)

ஆதனம் பொறி உபகரண அசைவுக் கூற்று

(000ல்)

உருப்படி	காணி	கட்டிடம்	மோட்டார் வான்	உபகரணம்	தளபாடம்	இயந்திரம்	மொத்தம்
கிரயம் ஆரம்ப மீதி மீள் மதிப்பு சேர்த்தல் அகற்றல்	3000 200 (1)	5000 ----- 1640	3600 ----- 900 (2) (500) (1)	500 ----- 120	320 ----- -----	4200 ----- 2800	16620 200 5460 (500)
இறுதி மீதி	3200	6640	4000	620	320	7000	21780
தி.பெ.தேய்வு ஏற்பாடு ஆரம்ப மீதி வருடத்தேய்வு அகற்றல்தேய்வு	----- ----- -----	1500 260	1700 800 (340) (1)	240 160	140 60	2100 1100 (2)	5680 2380 (340)
இறுதி மீதி		1760	2160	400	200	3200	7720
முன்கொண்டுசெய்மீதி	3200	4880	1840	220	120 (3)	3800	14060

(10 புள்ளிகள்)

(மொத்தம் 30 புள்ளிகள்)

7. அ) உணவக இலாபநட்டத்தை கணிக்கும் கூற்று.

விபரம்	தொகை
விற்பனை வருமானம் ஆரம்ப இருப்பு கொள்வனவு	60000 (1) 80000 (1) 160,000 (1)
கழி - இறுதி இருப்பு மொத்த இலாபம் (-) செயற்பாட்டுச் செலவுகள்	140,000 (50000) (1) (90 000)
உணவக மேற்பார்வையாளர் சம்பளம் பெறுமானத் தேய்வு மின்சார செலவு	60 000 (1) 10 000 (1) 5000 (1) (75 000)
உணவக தேறிய நட்டம்	(5000) (1)

(8 புள்ளிகள்)

வெற்றி விளையாட்டுக்கழகத்தின் 31.03.2017இல் முடிவுற்ற வருடத்துக்கான வருமான செலவீனக் கூற்று

விபரம்	தொகை
வருமானம் அங்கத்தவர் சந்தா (1000 x 60) உள்ளக அரங்கு வாடகை	60000 (1) 155000 (1) 215,000
செலவீனம் உணவக தேறிய நட்டம் மின்சாரச் செலவு உள்ளக அரங்கு பராமரிப்பு செலவு ஆதனம், பொறி தேய்வு விளையாட்டு சஞ்சிகை செலவு உள்ளக அரங்கு காப்பாளர் சம்பளம் அலுவலக உதவியாளர் சம்பளம்	5000 (1) 20,000 (1) 30,000 (1) 40,000 (1) 8000 (1) 72,000 (1) 36,000 (1) (211,000)
வருமான மிகை	4000 (1)

(1 x 10 = 10 புள்ளிகள்)

(2) சந்தாப் பணக்கணக்கு

மீ / வ	5000	மீ / வ	10,000
வ / செலவு	60,000	காசு	65,000
மீ / செ	15000	மீ / செ	5000
	80000		80,000
மீ / வ	5000	மீ / வ	15000

முற்பணமாக பெற்ற சந்தாப்பணம் - 15000

(2 புள்ளிகள்)
(8 + 10+2 =20 புள்ளிகள்)

கொடுக்கல் வாங்கல் இலக்கம்	செயற்பாடு		முதலீட்டு		நிதியீட்டம்	
	உட்பாச்சல்	வெளிப்பாச்சல்	உட்பாச்சல்	வெளிப்பாச்சல்	உட்பாச்சல்	வெளிப்பாச்சல்
1.	√ (1)	√ (1)				
2.		√ (1)				
3.		√ (1)				
4.			√ (1)			
5.			√ (1)		√ (1)	
6.			√ (1)			
7.		√ (1)		√ (1)		√ (1)
8.						
9.				√ (1)		
10.				√ (1)		

(1x10 =10 புள்ளிகள்)

(மொத்தம் 30 புள்ளிகள்)